



இலங்கை, பதுளா மாவட்டத்திலுள்ள கொல்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபடுத்ததேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்துவந்த ஒரு முழுக்கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுகுள் புதயுண்டபோயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக்கொண்டுவந்துள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சூனாமி அனர்த்தத்திற்குப்பிறகு, இலங்கையில் பலநூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதேபோல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண்சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.

இக்கிராமத்தில் குற்றை தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க்குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வளிப்பிரதேச பாடசாலகைக்குச் சினை சிறுவர், சிறுமியர், வலைகைகாக்கச் சினை சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றப்பட்டவர்கள். இழப்புகள் சம்பந்தமாக அனர்த்தமுகாமதை துவ அமசை சரூம், போலிஸ் ஊடகப் பச்சாளரூம் ஆளாளுகு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக்கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பலநூறு கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுகுள் புதயுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

மலசீய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கட்ட, திரும்பிய பக்கமல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதேபோன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிரக்கதியான நிலையிலும் பலநூறு பரே இருக்கின்றனர். ஆனால் மறே சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான



